

CHEZHUMAI



The International Small Group & Tree Planting Program
www.tist.org

Tist is an Innovative, time-tested,
afforestation program led by the
farmers

About TIST

‘The International Small Group and Tree Planting Program’ (TIST) was initiated in 1999 in Tanzania to support subsistence farmers by the ‘Clean Air Action Corporation’, a US-based company (CAAC), and the ‘Institute for Environmental Innovation’ (I4EI) through a seminar and pilot project for the farmers to work on sustainable development, health and environmental education. This project aimed to improve the local environmental conditions through a sustainable approach of tree planting, conservation farming, nursery raising, beekeeping, improved stoves, etc. while helping in greenhouse gas reductions.

Subsequently, TIST expanded to work in other countries including India, Kenya, and Uganda. The work in India was initiated in 2002, focussing on Tamil Nadu.

The norm of TIST is for farmers to form Small Groups (SG) of 6 to 12 farmers, to help improve the local environment and the world’s climate through tree planting and other environmentally sustainable efforts. The SGs are also responsible for organizing the TIST program in their area. The farmers plant multipurpose and indigenous trees around their houses, farms, and other common lands, if possible. These trees are quantified meticulously and at the appropriate time enter the carbon credit market.

CAAC helps farmers participate in the carbon credit business. Farmers receive a 70% share of the profits from the sales of carbon credit. Profits are created through participating in the carbon business, which involves planting trees and keeping them alive for the long term. TIST also incentivizes the farmers for planting trees by paying a small amount every year of the anticipated profit amount for every live tree even before the trees are ready for the carbon credit market.

Today, over 170,000 TIST farmers in India, Tanzania, Uganda, and Kenya, are successfully growing over 23 million living trees, protecting and creating biodiversity, developing leadership, improving their health and local environment, adapting farming techniques to meet current environmental challenges, and mitigating climate change.

TIST VALUES

At TIST, the following values are our guidance in all our approaches -

- We are HONEST
- We are ACCURATE
- We are TRANSPARENT
- We are SERVANTS TO EACH OTHER
- We are MUTUALLY ACCOUNTABLE
- We CREATE BIG RESULTS WITH LOW BUDGET

Updates from the field

We know that all eligible Small Groups (with 500 and more trees in each SG that have been planted with accepted tree species at a minimum of 7 ft and more distance, with the groves been quantified within the last 12 months) receive an annual incentive amount to the joint account of SG members.

Though the process of generating vouchers was delayed due to a combination of reasons, including technical glitches, we have rectified the process. Since April 2023, we have adopted another method ensuring that all eligible SGs get their pending incentive dues quickly.

In this context, till September 2023, of the eligible SGs, we were able to distribute vouchers to over 400 SGs in about 50 Node meetings. Post issuing of the vouchers and checking of SG bank details, amount to the tune of Rs 50,00,000 was credited in the respective bank accounts of the joint account holders, with 2400 farmers receiving the incentive payments.

We still have to make payments for pending SGs, as vouchers could not be raised for these groups and we are conducting some final checks on these vouchers. Moreover, once a voucher is raised for a particular SG, subject to meeting all our criterion, the validity of the voucher is only for three months.

All vouchers will be handed over only during Node meetings, but it does not mean that a Node meeting is meant only for distribution of voucher, but an opportunity for all of you to understand and learn from other farmers and TIST. So, to ensure that the vouchers reach your SGs, preferably all members of the SGs must attend these monthly Node meetings and importantly details you share including bank must be clear.

We appreciate the patience of groups that are awaiting payment. But for all members of TIST it is important we take the time to make sure the right farmers get the right monies!

Following are some pointers that you, as either an individual member in your SGs or as joint bank account holders must focus on, to ease the process and clear the grey areas of vouchers and payments –

1. Know your Small Group (SG) well – We all win when each member in the SG wins.

- the name of your SG.
- who are the other members – share your names, address, phone numbers.
- what are the tree species in each of your individual groves.
- what is the approximate number of trees in each member's groves.
- who are the joint bank account holders for your SG, where is the branch located, what is the account number and IFSC code. Ensure your bank account is live.
- Try to be in touch with your SG members regularly for updates and knowledge sharing.

2. Quantification and Cluster Servants (CS) – Build an open relationship with each other for a win-win situation. They are they to serve you.

- Get to know your Cluster Servant well as she/he is the person who will be the bridge between SGs and the rest of the TIST team. Get their number and interact when needed.
- When the CSs calls you up to inform about quantifying your grove, ensure that you are there with them in your field as far as possible. This will clear any doubts about number of trees, spacing, age, replacement, general upkeep of groves, source of new seedlings etc.

- If your grove has not been quantified for more than 12 months, ensure that you request the CS to quantify your grove, else there will be delay in the payments.
- Our CS work in your groves in difficult conditions, so be their friend and support them while they are quantifying your groves, be present, clean your groves for easier quantification. Inform on mortality, replacement of seedlings. Please don't try to persuade them to include older trees as fresh trees or trees that don't follow our norms of spacing or species.
- TIST would like to spread our work, so do inform our CS of potential farmers (including small, marginal and women) so we reach out to the neediest and help them be part of not just conservation but also an opportunity to earn in the carbon credit market.

3. Node meetings – Be in touch to get the best out of the partnership with TIST

- As we emphasise TIST is neither a government or a non-government entity. It is a company which works with farmers to enter the carbon market and in the process support the farmers for income and the environment for sustainability.
- Node meetings are organised to discuss issues pertaining to our work such as training, administration, payments, newsletter distribution, sharing of best practices. So regular attendance is necessary and not only when payment vouchers are issues.
- Reading aloud the contents of our newsletter '*Chezhumai*' in each of the meeting is important.
- TIST believes in leadership building and towards this encourages you to select a Leader (L), Co-leader (CL) and Accountability partner (AP) ensuring each gender comes into alternate positions. This order changes every three months, and so the Leader exits, the Co-leader becomes the Leader, the Accountability partner becomes the Co-leader and a new person comes in as Accountability partner. In this way, all members in the Node and from both genders get a chance to be a Leader.

These three people will ensure that the Node meeting is conducted regularly, the newsletter is read aloud during these meetings, issues in the Nodes are raised and solutions found.

- Share your knowledge and best practices in the Node meetings, someone attending the meeting can benefit from your learnings.

4. Voucher Payments and Green House Gas (GHG) Agreements– TIST is committed to be Honest and Transparent.

- Currently, TIST India pays the SG farmers an incentive for planting and keeping the trees alive for fifty to sixty years as per the GHG agreement.
- As per the current agreement, the carbon is calculated from the trees in your groves after 20 years and once they reach the carbon market, 70% of the profit share from this transaction will be shared with the SGs as per the GHG agreement.
- The GHG agreement is only for sale of carbon credits. Older trees with large circumference store more carbon and hence the profit share increases. So, it is in the benefit of all to nurture your trees and retain them for longer periods and go only for selective harvest, based on need. It is also important for you to encourage your small group fellow farmers similarly.
- All data related to your groves is available at our website (www.tist.org), and TIST will ensure all payments are done accordingly on time. But sometimes payments get delayed due to error in

calculations or even if your SGs has low tree (< 500) or has not been quantified within the last 12 months. In such scenario, discuss the payment issue with the concerned CSs.

- In case, you are not satisfied with their explanations, do reach out to the Co-Directors, whose contact number is shared in this Newsletter.
- As we mentioned above, the present GHG agreement, every year you get an incentive for live trees and agree to retain the trees for 50 years at least and the carbon stored in your trees is calculated and traded after 20 years. Now, we are getting ready with a new GHG agreement wherein you will retain the trees for 60 years and will be paid a part of the profit share every year, which shortly we will finalise and share with you.

Story from the field

In the last 2-3 months, we decided to restart the training and knowledge sharing amongst the farmers during the Node meetings. We also organised other resource persons like trainers and experienced progressive farmers to come and talk to all of you to on aspects of tree growing, intercropping, selection of species, taking care of the saplings, methods to address pest and disease, importance of soil health and nutrients etc. We also decided to invite the local forest, agriculture and horticulture department officials to address you to make you aware of support available in your area and also availability of seedlings from their nurseries.

In the last two months, our TIST farmers could get over approximately 20,000 seedlings of Mango, Teak, Mahogany, Dalbergia, Thespesia, Pterocarpus, Red sanders etc., through these departments with facilitation of our Cluster Servants.

Our Cluster Servant Mr. K. Palani taking care of Vandavasi area has managed to support about 12 farmers through seedlings from the Forest Department, while another of our Cluster Servant Mrs. Meena responsible for Thuringapuram area also procured mango seedlings from the Horticulture Department. Our Field and Desk Auditor Mr. Karthikeyan apart from meeting up with local Government Departments also participated in the Green Tamil Nadu Day at Tiruvannamalai. To complete the quantification of grooves that have not been quantified for more than a year in Tiruvallur district (Tiruttani, Pallipattu), our other Field and Desk Auditor Mr. Parthiban, with the help of our Cluster Servants Mrs. Vanaja and Mr. Venugopal (responsible for Pallipattu and Tiruttani Clusters), Mr. Srinivasan, Mr. Manjunath and Mr. Naveen have completed the quantification.

TO CONTACT CO-DIRECTORS

E-mail : vijay@tist.org | manjula@tist.org
Mobile : +91 97914 13940 | +91 94883 43569
www.tist.org

செழுமை



The International Small Group & Tree Planting Program
www.tist.org

TIST என்பது விவசாயிகளால் வழிநடத்தப்படும் ஒரு
புதுமையான மற்றும் நெடுங்கால ஆராயப்பட்ட
காடு வளர்ப்புத் திட்டமாகும்

TIST பற்றி

தி 'இண்டர்நேஷனல் ஸ்மால் குரூப் அண்ட் ட்ரீ பிளேண்டிங் ப்ரோக்ராம்' அதாவது 'சர்வதேச சிறு குழு மற்றும் மரம் நடும் திட்டம்' (TIST - டிஐஎஸ்டி) 1999 ஆம் ஆண்டு அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனமான 'கிளின் ஏர் ஆக்ஷன் கார்ப்பரேஷன்', (CAAC) மற்றும் 'இன்ஸ்டிடியூட் ஃபார் என்விரோன்மென்டல் இன்னோவேஷன்' (I4EI) மூலம் தான்சானியாவில் வாழ்வாதார விவசாயிகளுக்கான கருத்தரங்கு மற்றும் முன்னோடித் திட்டத்தின் மூலம் நீடித்த வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி ஆகியவற்றில் பணியாற்ற தொடங்கப்பட்டது. பசுமை இல்ல வாயு குறைப்புக்கு உதவும் அதே வேளையில் மரம் நடுதல், பாதுகாப்பு விவசாயம், நாற்றங்கால் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மேம்படுத்தப்பட்ட அடுப்புகள் போன்றவற்றின் நிலையான அணுகுமுறை மூலம் உள்ளூர் சுற்றுச்சூழல் நிலைமைகளை மேம்படுத்துவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பின்னர் TIST, இந்தியா, கென்யா மற்றும் உகாண்டா உள்ளிட்ட பிற நாடுகளில் வேலை செய்ய விரிவடைந்தது. இந்தியாவில், TIST 2002 இல் தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு பணிகளைத் தொடங்கியது.

TIST இன் விதிமுறை என்னவென்றால், விவசாயிகள் 6 முதல் 12 விவசாயிகளைக் கொண்ட சிறு குழுக்களை (SG) உருவாக்குகிறார்கள், இது மரம் நடுதல் மற்றும் பிற சுற்றுச்சூழல் நிலையான முயற்சிகள் மூலம் உள்ளூர் சூழலையும் உலகின் காலநிலையையும் மேம்படுத்த உதவுகிறது. சிறு குழுக்கள் (SG) தங்கள் பகுதியில் TIST திட்டத்தை ஏற்பாடு செய்வதற்கும் பொறுப்பு. விவசாயிகள் தங்கள் வீடுகள், பண்ணைகள் மற்றும் முடிந்தால், பிற பொதுவான நிலங்களைச் சுற்றி பல வித பயனளிக்கக்கூடிய மற்றும் உள்ளூர் மரங்களை நடுகிறார்கள். இந்த மரங்கள் மிக நுணுக்கமாக அளவிடப்பட்டு, உரிய நேரத்தில் கார்பன் கடன் சந்தையில் நுழைகின்றன.

கார்பன் வரவினம் வணிகத்தில் விவசாயிகள் பங்கேற்க CAAC உதவுகிறது. கார்பன் கிரெடிட் விற்பனை மூலம் கிடைக்கும் லாபத்தில் 70% பங்கை விவசாயிகள் பெறுகின்றனர். கார்பன் வணிகத்தில் பங்கு பெறுவதன் மூலம் இலாபங்கள் உருவாக்கப்படுகின்றன. இதில் மரங்களை நடுவது மற்றும் நீண்ட காலத்திற்கு அவற்றை உயிர்ப்புடன் வைத்திருப்பது ஆகியவை அடங்கும். கார்பன் கிரெடிட் சந்தைக்கு மரங்கள் தயாராகும் முன்பே, ஒவ்வொரு உயிர்ப்புள்ள மரத்திற்கும் எதிர்பார்க்கப்படும் லாபத் தொகையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு தொகையை செலுத்தி, மரம் நடுவதற்கு விவசாயிகளை TIST ஊக்குவிக்கிறது.

இன்று, இந்தியா, தான்சானியா, உகாண்டா மற்றும் கென்யாவில் 170,000 க்கும் மேற்பட்ட TIST விவசாயிகள் வெற்றிகரமாக 23 மில்லியனுக்கும் அதிகமான உயிர்ப்புள்ள மரங்களை நட்டு, பல்லுயிர்களைப் பாதுகாத்து மற்றும் விவசாய நுட்பங்களைப் பின்பற்றி, தற்போதைய சுற்றுச்சூழல் சவால்களான காலநிலை மாற்றத்தைத் தழுவுதல் மற்றும் தணித்தல் (Mitigation and Adaptation) ஆகியவைகளை எதிர்கொள்கிறார்கள். மேலும், இதனால் அவர்கள் தலைமைத்துவத்தை வளர்த்து மற்றும் அவர்களின் ஆரோக்கியம் மற்றும் உள்ளூர் சூழலை மேம்படுத்த எதிர்கொள்கிறார்கள்.

களத்திலிருந்து தற்போதைய நிலவரம்

தகுதியுடைய அனைத்து சிறு குழுக்களுக்கு (அதாவது 500 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிந்துரையின்படி மர இனங்கள், குறைந்தபட்சம் 7 அடி அல்லது அதற்கு மேற்பட்ட இடைவெளியில் நடப்பட்டவை மற்றும் கடந்த 12 மாதங்களுக்குள் அந்த சிறு குழுக்களில் உள்ள அனைத்து தோப்புகள் கணக்கீடப்பட்ட) ஆண்டு அடிப்படையில் மொத்தமாக சிறு குழு உறுப்பினர்களின் கூட்டுக் கணக்கிற்கு செலுத்தப்படுகிறது என்பதை நாங்கள் அறிவோம்.

சமீப காலங்களில், தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வவுச்சர்களை உருவாக்கும் செயல்முறை தாமதமாகி வந்தாலும், நாங்கள் அதை சரி செய்துள்ளோம். ஏப்ரல் 2023 முதல், தகுதியுடைய அனைத்து சிறு குழுக்களும் நிலுவையில் உள்ள ஊக்கத்தொகையை விரைவாகப் பெறுவதற்கான மற்றொரு முறையை நாங்கள் பின்பற்றியுள்ளோம்.

இந்தச் சூழலில், செப்டம்பர் 2023 வரை, சுமார் 50 முனை சந்திப்புகளில் 400-க்கும் மேற்பட்ட தகுதியான சிறு குழுக்களுக்கு வவுச்சர்களை விநியோகிக்க முடிந்தது. வவுச்சர்கள் வழங்கப்பட்டு, சிறு குழுக்களின் வங்கி விவரங்களைச் சரிபார்த்த பிறகு, 2400 விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையைப் பெற்றதன் மூலம், கூட்டுக் கணக்கு வைத்திருப்பவர்களின் அந்தந்த வங்கிக் கணக்குகளில் ரூ.50,00,000/- தொகை வரவு செலுத்தப்பட்டது.

இன்னும் நிலுவையில் உள்ள சிறு குழுக்களுக்கு வவுச்சர்களை எடுக்க முடியாததால், இந்த குழுக்களுக்கு நாங்கள் பணம் செலுத்த வேண்டியுள்ளது. மேலும், இந்த வவுச்சர்களில் சில இறுதிச் சரிபார்ப்புகளை செய்து வருகிறோம். இது தவிர, அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்பட்ட ஒரு குறிப்பிட்ட சிறு குழுக்களுக்கு எடுக்கப்பட்ட வவுச்சரின் செல்லுபடி காலம் மூன்று மாதங்கள் மட்டுமே.

அனைத்து வவுச்சர்களும் நோட் (முனை - Node) கூட்டங்களின் போது மட்டுமே வழங்கப்படும், ஆனால் நோட் மீட்டிங் என்பது வவுச்சரை விநியோகிப்பதற்காக மட்டுமே என்று அர்த்தம் இல்லை. இந்த கூட்டம் மற்ற விவசாயிகளிடமிருந்து மற்றும் TIST இலிருந்து நீங்கள் அனைவரும் கற்றுக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக

TIST மதிப்புகள்

TIST இல், எங்கள் எல்லா அணுகுமுறை களிலும் இந்த மதிப்புகளைப் பின்பற்றுகிறோம் -

- நாங்கள் நேர்மையானவர்கள்
- நாங்கள் துல்லியமானவர்கள்
- நாங்கள் வெளிப்படைத் தன்மையுடையவர்கள்
- நாங்கள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்பவர்கள்
- நாங்கள் பரஸ்பரம் பொறுப்பாளிகள்
- நாங்கள் குறைந்த தொகையில் பெரிய பலன்களை உருவாக்குகிறோம்

அமையும். எனவே, வவுச்சர்கள் உங்கள் சிறு குழுக்களுக்கு சென்றடைவதை உறுதிசெய்ய, சிறு குழுக்களின் அனைத்து உறுப்பினர்களும் இந்த மாதாந்திர நோட் மீட்டிங்கில் கலந்துகொள்ள வேண்டும். எளிதாக பணம் செலுத்துவதற்கு வங்கி உட்பட நீங்கள் பகிரும் விவரங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

பணம் செலுத்த காத்திருக்கும் குழுக்களின் பொறுமையை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் TIST இன் அனைத்து உறுப்பினர்களுக்கும் சரியான விவசாயிகளுக்கு சரியான பணம் கிடைப்பதை உறுதிசெய்ய நேரம் ஒதுக்குவது முக்கியம்!

வவுச்சர்கள் மற்றும் பேமெண்ட்களின் செயல்முறையை எளிதாக்க நீங்கள் சிறு குழுக்களில் தனிப்பட்ட உறுப்பினராகவோ அல்லது கூட்டு வங்கிக் கணக்கு வைத்திருப்பவராகவோ இருந்தால் கவனம் செலுத்த வேண்டிய சில குறிப்புகள் -

1. **உங்கள் சிறு குழுவை (SG) நன்கு அறிந்து கொள்ளுங்கள் - சிறு குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் வெற்றி பெறும்போது நாம் அனைவரும் வெற்றிபெறுவோம்.**

- உங்கள் சிறு குழுக்களின் பெயர்.
- மற்ற உறுப்பினர்கள் யார் - உங்கள் பெயர்கள், முகவரி, தொலைபேசி எண்களைப் பகிரவும்.
- உங்கள் ஒவ்வொரு தோப்புகளிலும் உள்ள மர இனங்கள் என்ன?
- ஒவ்வொரு உறுப்பினரின் தோப்புகளிலும் உள்ள மரங்களின் தோராயமான எண்ணிக்கை என்ன?
- உங்கள் சிறு குழுக்கான கூட்டு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் யார், வங்கிக் கிளை எங்கே உள்ளது, கணக்கு எண் மற்றும் IFSC குறியீடு என்ன? உங்கள் வங்கிக் கணக்கு நடைமுறையில் இருப்பதை உறுதிசெய்யவும்.
- உங்கள் சிறு குழு உறுப்பினர்களுடன் தற்போதைய நிலவரம் மற்றும் அறிவைப் பகிர்வதற்காக தொடர்ந்து தொடர்பில் இருக்க முயற்சிக்கவும்.

2. **அளவிடு மற்றும் கிளஸ்டர் சேவகர்கள் (CS) - வெற்றி சூழ்நிலையை உருவாக்குவதற்கு அவர்களுடன் வெளிப்படையான உறவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவே இருக்கிறார்கள்.**

- சிறு குழுக்களுக்கும் மற்ற TIST குழுவிற்கும் இடையே பாலமாக இருக்கும் உங்கள் கிளஸ்டர் சேவகரை நன்கு தெரிந்து கொள்ளுங்கள். அவர்களின் தொடர்பு எண்ணைப் பெற்று, தேவைப்படும்போது தொடர்பு கொள்ளுங்கள்.
- உங்கள் தோப்பை அளவிடுவது பற்றி கிளஸ்டர் சேவகர் உங்களை அழைக்கும் போது, முடிந்தவரை உங்கள் வயலில் அவர்களுடன் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் தோப்பில் உள்ள தற்போதைய மரங்களின் எண்ணிக்கை, மரங்களின் இடைவெளி மற்றும் வயது, அழிந்த மரங்களின் எண்ணிக்கை, புதிய மரக் கன்றுகள் கிடைக்குமிடம், தோப்புகளின் பொதுவான பராமரிப்பு, போன்றவற்றில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் நிவர்த்தி செய்யப்படும்.
- உங்கள் தோப்பு 12 மாதங்களுக்கும் மேலாக அளவிடப்படாமல் இருந்தால், உங்கள் தோப்பை அளவிடுமாறு கிளஸ்டர் சேவகரை தொடர்பு கொள்ளுங்கள், இல்லையெனில் பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்படும்.
- எங்கள் கிளஸ்டர் சேவகர் உங்கள் தோப்புகளில் கடினமான சூழ்நிலையில் வேலை செய்கிறார்கள். எனவே அவர்கள் உங்கள் தோப்புகளை அளவிடும் போது அவர்களின் நண்பராக இருங்கள் மற்றும்

அவர்களுக்கு ஆதரவாக உடனிருக்கவும். உங்கள் தோப்புகளை எளிதாக அளவிட சுத்தமாக வைத்திருக்கவும். அவரிடம் அழிந்த நாற்றுக்களை மாற்றுவது குறித்து தெரிவிக்கவும். தயவு செய்து பழைய மரங்களை புதிய மரங்களாகவோ அல்லது எங்கள் மர இடைவெளி மற்றும் இனங்களின் விதிமுறைகளைப் பின்பற்றாத மரங்களாகவோ சேர்க்க அவர்களை வற்புறுத்த முயற்சிக்காதீர்கள்.

- TIST எங்கள் வேலையை விரிவாக்க விரும்புகிறது, அதனால் உங்களுக்கு தெரிந்த விவசாயிகளை (முக்கியமாக சிறு, குறு மற்றும் பெண்கள்) எங்கள் கிளஸ்டர் சேவகருக்கு தெரிவிக்கவும். நாங்கள் அவர்களை அணுகி, அவர்களுக்கு சூழலியல் பாதுகாப்பில் மட்டுமல்ல கார்பன் கடன் சந்தையில் சம்பாதிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குகிறோம்.

3. நோட் கூட்டங்கள் - TIST உடன் தொடர்பில் இருந்து கூட்டாண்மை மூலம் சிறந்த பயன் பெறுங்கள்

- நாங்கள் வலியுறுத்துவது போல் TIST ஒரு அரசாங்கமோ அல்லது அரசு சாரா நிறுவனமோ அல்ல. TIST விவசாயிகளை கார்பன் சந்தையின் மூலம் வருமானம் பெற மற்றும் சுற்றுச்சூழலுக்கான நிலைத்தன்மையை தக்க வைக்க செயல்படும் ஒரு நிறுவனம் ஆகும்.
- பயிற்சி, நிர்வாகம், பணம் செலுத்துதல், செய்திமடல் விநியோகம், சிறந்த நடைமுறைகளைப் பகிர்தல் போன்ற எங்கள் பணி தொடர்பான சிக்கல்களைப் பற்றி விவாதிக்க நோட் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே, வவுச்சர் கொடுக்கும்போது மட்டும் அல்லாமல், உங்கள் வழக்கமான வருகை மிகவும் அவசியம்.
- ஒவ்வொரு கூட்டத்திலும் நமது செய்திமடலான 'செழுமை'-யை உரக்கப் படிப்பது முக்கியம்.
- TIST தலைமைத்துவம் மற்றும் பாலின சமத்துவம் உருவாக்குவதை நம்புகிறது. இதை ஊக்குவிக்க, ஒவ்வொரு நோடிலும் சேர்ந்த சிறு குழுக்களின் விவசாய உறுப்பினர்கள் இரு பாலினமும் மாற்று பதவிகளுக்கு வருவதை உறுதிசெய்யும் வகையில் ஒரு தலைவர் (Leader), ஒரு இணைத் தலைவர் (Co-leader) மற்றும் ஒரு பொறுப்புக்கூறல் கூட்டாளி (Accountability partner) ஆகியோரை தேர்ந்தெடுப்பர். இந்த உத்தரவு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் மாறுகிறது, எனவே தலைவர் வெளியேறுகிறார், இணைத் தலைவர் தலைவராகிறார், பொறுப்புக்கூறல் கூட்டாளி இணைத் தலைவராகிறார் மற்றும் புதிய நபர் பொறுப்புக்கூறல் கூட்டாளியாக வருகிறார். இந்த தலைமைத்துவ வரிசை கட்டாயம் ஒரு ஆண், பெண், ஆண் அல்லது பெண், ஆண், பெண் என்று இருக்க வேண்டும். இந்த வழியில், நோடில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் மற்றும் இரு பாலினத்தவர்களும் தலைவராக இருப்பதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள்.

இந்த தலைமைக் குழு நோட் கூட்டம் நடப்பதையும், செய்திமடல் படிக்கப்படுவதையும், பணி சார்ந்த இடர்பாடுகளை TIST பணியாளர்கள் முன் வைத்து அதற்கான தீர்வுகளையும் ஆலோசிப்பார்கள்.

- நோட் கூட்டங்களில் உங்கள் அறிவையும் சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள், கூட்டத்தில் கலந்துகொள்ளும் எவரேனும் உங்கள் கற்றல்களிலிருந்து பயனடையலாம்.

4. வவுச்சர் பண செலுத்தல்கள் (Payments) மற்றும் பசுமை இல்ல வாயு (GHG) ஒப்பந்தங்கள் - TIST நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க உறுதியூண்டுள்ளது.

- தற்போது, TIST இந்தியா, GHG ஒப்பந்தத்தின்படி ஐம்பது முதல் அறுபது ஆண்டுகள் வரை மரத்தை நடுவதற்கும் உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கும் சிறு குழு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையை வழங்குகிறது.

- GHG ஒப்பந்தத்தின்படி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் தோப்புகளில் இருக்கும் மரங்கள் சேகரித்த கார்பன் (இந்த மரங்கள் பல ஆண்டுகளாக சேமித்து வைத்திருக்கும் கார்பனின் அளவைக் கணக்கிட, உங்கள் மரங்களை ஆண்டுதோறும் நாங்கள் அளவிடுகிறோம்), கார்பன் சந்தையில் விற்கப்படும். இதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் 70% -ஐ சிறு குழுக்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.
- GHG ஒப்பந்தம், கார்பன் கிரெடிட் விற்பனைக்கு மட்டுமே. பெரிய சுற்றளவு கொண்ட அதிக வயதுள்ள மரங்கள், அதிக கார்பனை சேமித்து வைப்பதால் லாப பங்கு அதிகரிக்கிறது. எனவே, உங்கள் மரங்களை வளர்த்து, அவற்றை நீண்ட காலத்திற்கு தக்கவைத்து, தேவையின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட மரங்களை அறுவடை செய்வதால் அனைவருக்கும் நன்மை கிடைக்கும். நீங்கள் இதேபோல் சக விவசாயிகளை ஊக்கப்படுத்துவதும் முக்கியம்.
- உங்கள் தோப்புகள் தொடர்பான அனைத்து தரவுகளும் எங்கள் இணையதளத்தில் கிடைக்கும் (www.tist.org), மேலும் அனைத்துப் பணம் செலுத்துதல்களும் சரியான நேரத்தில் செய்யப்படுவதை TIST உறுதி செய்யும். ஆனால், சில சமயங்களில் கணக்கீடுகளில் உள்ள பிழை காரணமாக அல்லது உங்கள் சிறு குழுக்கள் குறைந்த மரம் (500-க்கும் கீழ்) இருந்தாலும் அல்லது கடந்த 12 மாதங்களுக்குள் கணக்கிடப்படாவிட்டாலும் பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், சம்பந்தப்பட்ட கிளஸ்டர் சேவகர்களுடன் பணம் செலுத்தும் சிக்கலைப் பற்றி விவாதிக்கவும்.

கிளஸ்டர் சேவகர்களின் விளக்கங்களில் நீங்கள் திருப்தி அடையவில்லை என்றால், இந்தச் செய்திமடலில் பகிரப்பட்டிருக்கும் தொடர்பு எண் மூலம் இணை இயக்குநர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

- TIST உடன் இணைந்திருக்கும் போது, அனைத்து சிறு குழுக்களுடன் நாங்கள் GHG உடன்படிக்கையைப் பகிர்ந்து கொண்டோம். அதில், ஒவ்வொரு ஆண்டும் உயிர்ப்புள்ள மரங்களுக்கு ஊக்கத் தொகையை பெற்று, மேலும் 20 ஆண்டுகளில் இந்த மரங்கள் சேகரித்த கார்பனை TIST கார்பன் சந்தையில் விற்க அனுமதி செய்ய ஒப்புக்கொண்டீர்கள், மேலும், இந்த மரங்களை 50 ஆண்டுகளுக்குத் தக்கவைக்க சம்மதித்திருப்பீர்கள். இப்போது, ஒரு புதிய GHG உடன்படிக்கைக்கு நாங்கள் தயாராகி வருகிறோம், அதில் நீங்கள் மரங்களை 60 ஆண்டுகளுக்குத் தக்கவைக்க வேண்டும் மற்றும் ஆரம்ப காலத்திலேயே ஒவ்வொரு ஆண்டும் லாபத்தில் ஒரு பங்கு வழங்கப்படும். விரைவில் புதிய GHG ஒப்பந்தத்தை முடிவு செய்து உங்களுடன் பகிர்ந்து கொள்வோம்.

களத்தில் இருந்து செய்தி

கடந்த 2-3 மாதங்களில், நோட் கூட்டங்களின் போது விவசாயிகளிடையே பயிற்சி மற்றும் அறிவுப் பகிர்வை மீண்டும் தொடங்க முடிவு செய்தோம். பயிற்சியாளர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த முற்போக்கு விவசாயிகள் மற்றும் வல்லுநர்களை அழைத்து மரம் வளர்ப்பு, ஊடுபயிர், மர இனங்களை தேர்வு செய்வது மற்றும் அதை பராமரித்தல், பூச்சி மற்றும் நோய்களுக்கு தீர்வு காணும் முறைகள், மண் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் மற்றும் ஊட்டச் சத்துக்கள் போன்ற அம்சங்கள் குறித்து உங்கள் அனைவரையும் பேச ஏற்பாடு செய்கிறோம். உங்கள் ஊரின் வனம், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகளை அழைத்து, உங்களுக்கான அரசு சார்ந்த உதவி மற்றும் நாற்றுக்கள் கிடைப்பது குறித்துத் தெரியப்படுத்துகிறோம்.

கடந்த இரண்டு மாதங்களில் எங்கள் கிளஸ்டர் சேவகர்களின் உதவியுடன், TIST விவசாயிகள் இந்த துறைகள் மூலம் தோராயமாக 20,000 மா, தேக்கு, மஹோகனி, ஈட்டி, பூவரசன், வேங்கை, செம்மரம் போன்ற

நாற்றுகளை பெற்றார். வந்தவாசி நோடின் பொறுப்பாளரான எங்கள் கிளஸ்டர் சேவகர் திரு.கே.பழனி, வனத் துறையிலிருந்து நாற்றுகள் மூலம் 12 விவசாயிகளுக்கு 15,000 நாற்றுகள் கிடைக்க உதவினார். அதே நேரத்தில் துரிஞ்சாபுரம் பகுதிக்குப் பொறுப்பான எங்கள் கிளஸ்டர் சேவகர் திருமதி. மீனாவும் தோட்டக்கலைத் துறையிலிருந்து மா நாற்றுகளை பெற உதவினார். திருவண்ணாமலையில் நடைபெற்ற பசுமைத் தமிழகம் தினத்தில் நமது கள மற்றும் மேசை தணிக்கையாளர் (Field and Desk Auditor) திரு.கார்த்திகேயன் கலந்து கொண்டார். மேலும் இவர் பொறுப்பில் உள்ள ஊரின் வனம், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறைகளின் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். திருவள்ளூர் மாவட்டத்தில் (திருத்தணி, பள்ளிப்பட்டு கிளஸ்டர்) ஒரு வருடத்திற்கு மேலாக அளவிடப்படாத சிறு குழுவின தோப்புகளை, எங்கள் கள மற்றும் மேசை ஆடிட்டர் திரு.பார்த்திபன், மற்ற கிளஸ்டர் சேவகர்கள் திருமதி. வனஜா மற்றும் திரு. வேணுகோபால் (பள்ளிப்பட்டு மற்றும் திருத்தணி கிளஸ்டருக்கு பொறுப்பானவர்), திரு. ஸ்ரீனிவாசன், திரு.மஞ்சநாத், திரு.நவீன் அவர்களின் உதவியால் அளவிட்டுப் பணிகளை செய்து முடித்தனர்.



New seedlings planted in our TIST farmer's field - எங்கள் TIST விவசாயிகளின் வயலில் நடப்பட்ட புதிய நாற்று கள்

இணை இயக்குனர்களை தொடர்பு கொள்ள

E-mail : vijay@tist.org | manjula@tist.org

Mobile : +91 97914 13940 | +91 94883 43569

www.tist.org



Seedlings received from Forest Department

வனத்துறையிடமிருந்து பெறப்பட்ட நாற்றுக்கள்




Pits dug in the TIST farmer's land for planting

TIST விவசாயியின் நிலத்தில் மரம் நட
தோண்டப்பட்ட குழிகள்



Cluster Servant K. Palani helping the TIST Farmer for planting

TIST விவசாயிக்கு மரக் கன்று நட உதவும் கிளஸ்டர்
சேவகர் கே. பழனி



Cluster Servant & Auditor Karthikeyan attending the Green Tamil Nadu Day at Tiruvannamalai conducted by Forest Department

திருவண்ணாமலையில் வனத்துறையினர் நடத்திய
பசுமைத் தமிழகம் தின விழாவில் கலந்து கொண்ட
கிளஸ்டர் சர்வன்ட் & ஆடிட்டர் கார்த்திகேயன்



Cluster Servant & Auditor Parthiban with Pallipattu Cluster Servant Vanaja quantifying old groves

பழைய தோப்புகளை அளவிடும் பள்ளிப்பட்டு கிளஸ்டர் சேவகர் வனஜாவடன் கிளஸ்டர் சேவகர் & ஆடிட்டர் பார்த்திபன்



Co-Director Manjula & CSs Vanaja & Venugopal at Tiruttani Cluster Node Meeting – TIST Farmers addressed by the Asst Agriculture Officer Mr. Goutham

இணை இயக்குநர் மஞ்சளா & கிளஸ்டர் சேவகர்கள் வனஜா & வேணுகோபால் ஆகியோர் திருத்தணி கிளஸ்டர் முனை கூட்டத்தில் - TIST விவசாயிகளிடம் உதவி வேளாண் அலுவலர் திரு.கௌதம் உரையாற்றினார்



Cluster Servant Venugopal at Tiruttani Node Meeting

திருத்தணி முனை கூட்டத்தில் கிளஸ்டர் சேவகர் வேணுகோபால்



Cluster Servant Balamurugan at Chetpet Node Meeting

சேத்துப்பட்டு முனை கூட்டத்தில் கிளஸ்டர் சேவகர் பாலமுருகன்



Co-Director Vijay and Cluster Servant Gnanadeepan distributing voucher at Vanur Node Meeting

வானூர் முனை கூட்டத்தில் இணை இயக்குநர் விஜய் மற்றும் கிளஸ்டர் சேவகர் ஞானதீபன் ஆகியோர் வவுச்சர் வழங்கினர்



Cluster Servant Meena at Neeppathurai Node Meeting

நீப்பதுறை முனை கூட்டத்தில் கிளஸ்டர் சேவகர் மீனா